

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்..38

இன்று ஒரு இளமைப் பாடல்..பேபி சச்சு...குமாரி சச்சுவானதும்  
ஏவிஎம் படத்தில் அவருக்குக் கதாநாயகி அந்தஸ்து  
கிடைத்தது...அன்னை படத்தில் அவருக்காக அம்மா பாடிய  
பாடல்..பாடலைக் கேட்டாலே ஜில் ஜில்லுன்னு இருக்கும்...ஒரு  
எளிமையான பாடலாகத் தோன்றினாலும் பாட ஆரம்பித்தால்தான்  
முழி பிதுங்கும் பொடி சங்கதிகள் புரியும்....அதற்கப்புறம் பாட  
யாருக்கு தைரியம்?அம்மாவுக்குன்னே எழுதப்பட்ட  
பாடல்...டெய்லர் மேட்...

கவியரசுவின் வரிகளுக்கு ஆர்.சுதர்ஸனம்  
இசை...திரைப்படம்..அன்னை.

அழகான சச்சு ஒரு புறாவை வைத்துக் கொண்டு  
ஆரம்பிப்பார்...ஓபக் பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப் புறா,பக்கம்  
நிற்கும் மாடப் புறா,பருவக் கால கதைகள் சொல்லி நீ வா...இது  
பல்லவி...பக்,பக்,பக் என்று ஆரம்பித்தாலும் திக் திக் பாடல்  
இல்லை...ஒரு சிக்கான பாடல்...கதைகள் சொல்லி நீ வா....இங்கே  
ஒரு ரவை சங்கதி...அதில் இருக்கு பொடி பொடி  
சங்கதி(விஷயம்)...

பாடல் காட்சி ஒரு மொட்டை மாடியில் படமாக்கப்  
பட்டிருக்கும்...காலை வேளை....ஒரு புறம் சந்திரபாபு பாடலுக்கு  
மூவ்மென்ட்ஸ் கொடுப்பார்...அவருக்கு சச்சுவின் மேல்  
காதல்..சச்சுவுக்கு இன்னொருத்தர் மேல் காதல்..புறாவிடம்  
பேசுவது போல காதல் சொல்லுவார்..

கூட்டுக்குள்ளே சில காலம் ஒன்று கூவிக் கிடந்தது  
போதும்..கூட்டுக்கு மேலொரு வானம் உன்னைக் கூவி  
அழைக்குது வாராய்..

கண்ணுக்கு கண்ணாய்..ஒன்னுக்கு ஒன்னாய் கலந்து நின்றிட  
வா....

ண்ணாவும்...ன்னாவும்...கன கச்சிதமான உச்சரிப்போடு வா வில்  
ஒரு சுருக் சங்கதி..சசீலாம்மாவின் அக்மார்க்...

ஆயிரம் வார்த்தைகள் பேசும் எங்கள் மானிடர் செய்வது மோசம்...

பேசும் ஒரு மொழியாலே உன்னைப் பேடை அழைப்பது

பாசம்....இந்த "பாசம்"இதை அம்மா பாடுவதைக் கேளுங்கள்..

பாசத்துக்கு ஒரு அழுத்தம் கொடுத்திருப்பார்.....பாசத்துக்கு அழகு

சேர்க்கும்...காற்றில் எழுந்து கட்டி அணைத்து கலந்து செல்வோம்

வா....வா சங்கதி மறுபடியும் ஆஹா...

இறுதிச் சரணம் அவள் ஆசை...

காவல் கடந்திட வேண்டும்..நெஞ்சில் காதல் நிறைந்திட

வேண்டும்..

தாமரை மொட்டுக்கள் போலே தலை சாய்ந்து கிடந்திட

வேண்டும்(நாணத்தினால்)காலத்தை வென்று ஆனந்தம் கண்டு

கலந்து செல்வோம் வா.....காலம் கடந்தும் மனதில் நிற்கும் வா

சங்கதி...

மாடப்புறா...ஆ..ஆ..ஆ..ஆ...

எளிமை...இனிமை...மென்மை...மேன்மைப் பாடல்

உங்களுடன் <http://www.youtube.com/watch?v=-LSMuyGEUMo>

## Annai - Oh Buck Buck Song

Annai - Tamil Movie Star Cast: Ranga Rao, Banumathi, Sowcar Janaki, Sachchu Music: R.

Sudarsanam Direction: Krishnan-Panju Annai is a Tamil emotional family ...

YOUTUBE.COM

UnlikeUnlike · · Share · 227

- You, Aravind Karthik, Boston Ganesh, Sridharan Sundarachariar and 18 others like this.

• **Vicky Iyengar** Ee Chitramlo Inka Oka Manchi Paata "Azhagiya Mithilai Nagarinile..Yaarukku Janaki Kaathiridhaal". Suswara Raagini Gana Saraswathi Susheelammavaru! Chala Kashtamaina Paata, especially "buck Buck Buck..." ani chepatlaaniki" easy kaadhu. It is a "piece of cake" for Ammavaru....

October 9 at 9:10am · Edited · Like · 1

• **Vicky Iyengar** Visali Sriram Garu: Mee Selection Anni Manchi Paatle!

October 9 at 9:15am · Edited · Like · 1

• **Senthil Kumar** The nuances are well brought in this commentary!

October 9 at 9:22am · Like · 1

• **Kalai Kumar** I love this song.!! Great write-up **Visali Sriram** !

October 9 at 12:35pm · Like · 3

• **Ramamurthy Subbayan** ஆ..ஆ...ஆஹா.....!!

October 9 at 4:57pm · Unlike · 2

• **Susi Priya** Susheela ammavin kuralo... "theyn" ungal tamilo "amudham".

October 9 at 8:23pm · Like · 2

• **Murali Srini** Madam..super song ..super vyakyanam

October 9 at 10:28pm · Like · 2